

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

நாமல்ஓயா பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நாமல்ஓயா பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரிட்சிக்கும் பொறுப்பு, கட்டுப்படுத்தும் தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப்

பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்

- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
ஆண்டிற்குரிய ரூபா 119,000 தொகை நிலுவை முத்திரை கட்டண வருமானம் மீளாய்வாண்டு முத்திரை கட்டண வருமானமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	தவறை சரி செய்து கொள்ள நடவடிக்கை எடுப்பதென.	சரியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 3 கணக்கு விடயங்களிற்குரியதாக மீளாய்வாண்டு திசம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மீதிகள் மற்றும் அதற்குரியதாக சமர்ப்பிக்கப்பட்ட அட்டவணை பிரகாரம் மீதிகளிற்கிடையில் ரூபா 6,363,063 ஆன வித்தியாசம் நிலவியது.	கணக்குகளை சரி செய்து கொள்ள நடவடிக்கை எடுப்பது என.	இணக்கமின்மைக்க காரணங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு திசம்பர் 31 இல் உள்ளவாறு திரண்ட நிதியத்தின் மீதி மற்றும் உரிமை மூலதனத்தின் மாற்றங்கள் கூற்றில் அம் மீதிக்கிடையில் ரூபா 9,989,070 ஆன இணக்கின்மை நிலவியது.	2025 ஆண்டில் இறுதி கணக்கு தயாரிக்கும் போது சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.	வித்தியாசத்தை பரீட்சித்து கணக்கை சரி செய்ய வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
-----------------------	-------------------	-----------

நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டு இருந்த கூட்டுத்தொகை ரூபா 83,584,167 ஆன 05 கணக்கு விடயங்களிற்குரியதாக நிலையான சொத்துக்கள் பதிவேடு, அட்டவணை, மீதி உறுதிப்பாடு போன்ற சான்றுகள் சமர்ப்பிக்கப்படாததால் திருப்திகரமா ஒப்பாய்வு செய்ய முடியவில்லை.

எதிர்காலத்தில் எதிர்காலத்தில் செய்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதென.

சரி நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்படும் கணக்கு மீதிகளை உறுதி செய்யும் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன..

சட்டங்கள், விதிகள், இணக்கமின்மை பிரமாணங்கள் என்பவற்றுக்கான தொடர்பு

சபையின் கருத்துரை பரிந்துரை

(அ) 1988 பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாக) விதி

(i) 5 (xii) விதி

நிதி மற்றும் களஞ்சிய நடவடிக்கைகள் தொடர்பாக பொறுப்பேற்க வேண்டிய உத்தியோகத்தார்களிடமிருந்து உரிய பிணை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

இந்த ஆண்டின் போது அனைத்து உத்தியோகத்தார்களிடமிருந்து உரிய பிணை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதென.

நிதி மற்றும் நிர்வாக விதி பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ii) 218 விதி

சபைக்கு சொந்தமான அனைத்து காணி மற்றும் கட்டிடங்கள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டுகளிற்கு ஒரு முறை ஏனும் பரீட்சிப்பு செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டிய போதும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

2025 ஆண்டு முதல் அதற்காக குழுவொன்றை நியமனம் செய்து காணி மற்றும் கட்டிடங்கள் பரீட்சிப்பு செய்ய நடவடிக்கை எடுப்பது என.

நிதி மற்றும் நிர்வாக விதி பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரகாணம் 571(1),(2),(3)

வைப்பு செய்து 02 ஆண்டுகளை விஞ்சியிருந்த வைப்பு மீதிகள் உரிய தரப்பினர்களிற்கு விடுவிக்க அல்லது நிதிப்பிரமாணம் பிரகாரம் வருமானத்திற்கு எடுக்க தேவையான

2025 ஆண்டில் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.

நிதிப்பிரமாணம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயற்பாடு
எடுத்திருக்கவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 2,223,543 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 3,095,029 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

தலைவரின் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
i. வீதவரி மற்றும் வரி	555,000	330,400	532,348	383,590	350,000	754,553	583,018	585,538
ii. வாடகை	2,218,605	1,969,450	1,956,800	16,400	4,173,540	1,620,640	1,619,990	3,750
iii. அனுமதிப்பத்திர கட்டணம்	577,500	597,675	597,675	22,505	837,000	546,550	546,550	22,505
iv. ஏனைய வருமானம்	6,549,500	6,638,510	6,638,510	15,008	1,547,000	3,387,221	3,387,221	15,008
கூட்டுத்தொகை	9,900,605	9,536,035	9,725,333	437,503	6,907,540	6,308,964	6,136,779	626,801

2.2.2 வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டு திசம்பர் 31 இல் உள்ளவாறு அறவிட வேண்டிய நிலுவை விளம்பர பலகை வருமானம் ரூபா 383,590 தொகை ஆனதுடன் அந்த அறவிடுவதற்கு அல்லது விளம்பர பலகைகளை களற்றி அகற்றுவதற்கு தேவையான செயற்பாடுகளை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

நிலுவை தொகை கட்டணம் அறவிட தொடர்பாக உரிய அலுவலகங்களை நிறுவனங்களை அறிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன். அவ்வாறு செலுத்தப்பட இல்லையெனின் விளம்பர பலகைகளை களற்றி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதென.

பரிந்துரை

கட்டணம் அறவிட அல்லது விளம்பர பலகைகளை களற்றி அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளல்

பிரதேச சபை அதிகார சட்டத்தின் 03 பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொதுப் பாதைகள் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தலும் கட்டுப்படுத்தலும், பொது மக்களின் நல்வாழ்வு, வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்த பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு

கணக்காய்வு அவதானிப்பு

பிரதேச சபை சட்டத்தின் 126 ஆம் பிரிவின் உப விதிகள் விதிக்க வேண்டிய விடயங்களை இகங்கண்டு உப விதிகள் விதிக்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

சபை நியமனத்தின் பின் உப விதிகள் விதிக்க நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

உப விதிகள் விதிக்கப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) PT 02 செயற்திட்ட நிதிஏற்பாட்டின் கீழ் பிரதேச சபையினால் ரூபா 1,472,500 தொகையிற்கு கொள்வனவு செய்திருந்த சோளம் விதை மற்றும் பசளை , 40 பயனாளிகளிற்கு கடன் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டிருந்த போதும் 15 விவசாயிகளினால் ரூபா 436,910 தொகையான கடன் செலுத்துவதை புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

சபையின் கருத்துரை

பணம் செலுத்தாத நபர்களிற்காக சட்டரீதியான முயற்சி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது வருகிறது.

பரிந்துரை

நிலுவை தொகையை விரைவில் சேகரித்துக் கொள்ள சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் காட்ச்சிப்படுத்தப்பட்டிருந்த வளம்பர பலகை தொடர்பாக வருடாந்தம் கணிப்பீடொன்றுறை மேற்கொள்ளாது 2022/2023 ஆண்டின் கணிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையாக கொண்டு 2024 ஆண்டின் விளம்பர பலகை கட்டணம் அறவிப்பட்டிருந்தது.

தவறை சரி செய்து கொள்ள நடவடிக்கை எடுப்பதென.

கணிப்பீடொன்றுறை மேற்கொண்டு நிலுவை வருமானத்தை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 பயன்படுத்தப்படாத மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபைக்கு சொந்தமாக காணப்படும் திருத்த முடியாத 03 வாகனங்கள் 07 ஆண்டுகள் முதல் 24 ஆண்டுகள் வரையான காலம் முதல் விளைவற்று காணப்படுவதென அவதானிக்கபட்டதுடன் அந்த வாகனங்கள் ஏலவிற்பனை செய்ய நடவடிக்கை எடுக்காததன் காரணமாக துருப்பிடித்தவன்னம் நிலவின.

சபையின் கருத்துரை

அந்த வாகனங்களை சபையின் பெயரில் ஒப்படைத்து இல்லாததனால் ஏலவிற்பனை செய்ய முடியவில்லையென.

பரிந்துரை

மோட்டர் வாகன போக்குவரத்து ஆணையாளரை வினவி வாகனங்களின் உரிமையை சபையின் பெயரில் விரைவில் சுவீகரித்துக் கொண்டு அவைகளை ஏலவிற்பனை செய்ய அல்லது பராதீனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) பிரதேச சபைக்கு சொந்தமான 15 மயானங்களில் மற்றும் 07 விளையாட்டு மைதானங்களில் பெறுமதியை இனங்கண்டு ஆவணப்படுத்துவதற்கு மற்றும் கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	கட்டிடங்கள் அமைந்துள்ள காணிகளை மதிப்பீடு செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதற்கு பின்னர் காணிகளின் பெறுமதியை கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதென.	ஆதன பெறுமதியை இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) திருத்தம் செய்து பயன்படுத்த முடியுமான நிலையில் காணப்படும் 03 வாகனங்களை திருத்தி பயன்படுத்துவதற்காக சபையின் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை..	2025 ஆண்டில் வாகனங்கள் திருத்துவதனை மேற்கொள்ள எதிர்பார்ப்பதென.	வாகனங்களை விரைவில் திருத்தி பயன்படுத்த வேண்டும்.
(இ) சபைக்கு சொந்தமாக காணப்படும் 05 வாகனங்களில் உரிமையை சபையின் பெயரிற்கு ஒப்படைத்துக்கொள்ள சபையினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	2025 ஆண்டில் உரிமையை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுப்பதென.	மோட்டர் வாகன போக்குவரத்து ஆணையாளர் வினவி வாகனங்களின் உரிமையை சபையின் பெயரில் ஒப்படைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஈ) சொத்துக்கள் பராதீனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 10/2022 சுற்றறிக்கைக்கு முரணாக 02 கணக்கு மீதிகளுக்குரிய ரூபா 44,110,358 தொகையை பதிவழித்திருந்தது.	2025 ஆண்டில் இறுதி கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யது கொள்ள நடவடிக்கை எடுப்பதென.	சொத்துக்களை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.

3.5 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டு இறுதியளவில் சபையின் 06 பதவிகளில் 07 வெற்றிடங்கள் காணப்பட்டன.

சபையின் கருத்துரை

சம்பள மீள்நிரப்பல் அனுப்பும் போது உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதென.

பரிந்துரை

வெற்றிடங்களை நிரப்பிக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.6 வாகனத் தொகுதியின் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபைக்கு சொந்தமான 14 வாகனங்களிற்காக வருமான அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்ள சபையினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

2025 ஆண்டின் போது வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

வருடாந்த வருமான அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு

2018 இன் 19 ஆம் இலக்கம் கொண்ட தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40 ஆம் பிரிவின் மற்றும் நிதிப்பிரமாணம் 133(1) பிரகாரம் உள்ளக கணக்காய்வு மூலம் நிருவன செயற்பாட்டு செயன்முறைமைகளை மேம்படுத்துவதற்கு மற்றும் செயலாற்றுகையை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை தயாரிக்கப்பட்டு அமுல்படுத்துவதை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும் அது சபையின் அனைத்து கடமைகளையும் மேவுகை செய்யும் வகையில் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

2025 ஆண்டு முதல் அனைத்து கடமைகளும் மேவுகை ஆகும் விதத்தில் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறை வழங்கப்பட்டுள்ளது.

பரிந்துரை

நிறுவனத்தின் அனைத்து கடமைகளும் மேவுகை ஆகும் விதத்தில் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4.2 கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு**கணக்காய்வு அவதானிப்பு**

முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் 2019 சனவரி 12 ஆம் திகதிய இலக்கம் DMA/01-2019 கொண்ட உள்ளக கணக்காய்வு வழியாட்டி மீதான சுற்றறிக்கை பிரகாரம் மீளாய்வாண்டில் சபையினால் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ க்குழு இஸ்தாபித்து குழுக்கூட்டம் நடாத்தியிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

2025 ஆண்டிலிருந்து கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் நடாத்த நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ க்குழுக்களிற்காக நடைமுறைகள் ஆரம்பித்தல் மற்றும் கூட்டங்களை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.3 நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள்**கணக்காய்வு அவதானிப்பு**

2017 இன் 19 இலக்கம் கொண்ட நிலைபேறான அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் சபையினால் 07 நிலைபேறான அபிவிருத்தி நோக்கம் மற்றும் குறிக்கோள்களை இனங்கண்டிருந்த போதும் அந்த நோக்கங்கள் மற்று இலக்குகளை அளவிடுவதற்கான குறிகாட்டிகளை இனங்காணாதல், இனங்காணப்பட்ட நோக்கங்கள் மற்றும் இலக்குகள் தொடர்பாக நிதிஏற்பாடு ஒதுக்கீட்டை செயல் நடவடிக்கை திட்டத்திற்கு உட்படுத்துதல், தேவையான மனித மற்றும் பௌதீக வளங்கள் இனங்காணாதல், நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வது தொடர்பாக ஆர்வம் காட்டும் தரப்பினரை இனங்கண்டு அறிவுருத்துதல் மற்றும் இனங்கண்ட நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அளவிடுவதற்காக அடிப்படையான தரவுகள் திரட்டல், களஞ்சியப்படுத்தல் தொடர்பில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியிருந்தது.

சபையின் கருத்துரை

2025 ஆண்டிலிருந்து தங்களது ஆலோசனை பிரகாரம் நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

சுற்றறிக்கை பிரகாரம் நிலைபேறான அபிவிருத்தி நோக்கம் மற்றும் குறிக்கோள் அடைந்துக் கொள்வதற்காக தேவையான தரவுகளை சேகரித்து அதனுடாக தேவையான நிதிஏற்பாடு வழங்குவதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.